



தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம்

எண் 100, அண்ணாசாலை, கிண்டி, சென்னை 600 032

தொலைபேசி 044-22201337

மின்னஞ்சல் முகவரி ombudsmanlocal@tn.gov.in

இணையதள முகவரி www.tnlbo.tn.gov.in

முன்னிலை: திரு மகேசன் காசிராஜன், இ.ஆ.ப (ஒ)

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர்

ஆணை எண்.184/மா/2025

நாள் 02.01.2026

T.K. சுப்பிரமணியன்

மதுரை

--- முறையீட்டு மனுதாரர்

உதவி ஆணையாளர்,

மண்டலம் 4 (தெற்கு)

மதுரை மாநகராட்சி

--- எதிர் மனுதாரர்

மதுரை-1, கீழவாசல், மைனாத்தெப்பக்குளம் 3வது தெரு, கதவு எண் 6 என்கிற முகவரியில் வசிக்கும் திரு.T.K.சுப்பிரமணியன் என்பவரின் 19.04.2025 நாளிட்ட மனு இம்முறைமன்ற நடுவத்தில் 21.04.2025 அன்று பெறப்பட்டு, 184/மா/2025 என எண்ணிட்ட முறையீட்டு மனுவாக பதிவு செய்யப்பட்டது. மனுதாரரின் முறையீட்டு மனு பரிசீலிக்கப்பட்டு கீழ்க்காணும் ஆணை வெளியிடப்படுகிறது.

ஆணை

மதுரை-1, கீழவாசல், மைனாத்தெப்பக்குளம் 3வது தெரு, கதவு எண் 6 என்கிற முகவரியில் வசிக்கும் திரு.T.K.சுப்பிரமணியன் என்பவர் தனது 19.04.2025 நாளிட்ட மனுவில் பின்வரும் புகார்களை தெரிவித்துள்ளார்:-

“மதுரை மாநகராட்சி மண்டலம் எண் 4, வார்டு எண் 46, கீழவெளி வீதி, மைனாத்தெப்பக்குளம் 3வது சந்து, கதவு எண் 6, வரிவிதிப்பு எண் 115/046/901728க்குட்பட்ட மனைவீடு வகையறா எனது தாயார் T.K. சாவித்திரி அம்மாள் பெயரில் இருந்து வந்தது. எனது தாயார் உயிருடன் இருக்கும்போது, எங்கள் வீட்டின் 825 சதுரடி பரப்புள்ள கட்டிடத்தை T.M. பிரதீபா, T.R. மகேந்திரன் ஆகியோருக்கு கிரையம் செய்யப்பட்டது. மீதமிருந்த 120 சதுரடி ஒட்டுக்கு கட்டிடம் எனது தாயாரால் எனக்கு தான செட்டில்மென்ட் மூலம் வழங்கப்பட்டது. வரிப்பிரிவினையின் போது, தனித்தனியாக வரிவிதிப்பு செய்யாமல் T.M. பிரதீபா, T.R. மகேந்திரன் ஆகியோருக்கு வரிப்பிரிவினையில் புதிய வரிவிதிப்பும், 120 சதுரடி ஒட்டு கட்டிடமுள்ள எனது பகுதிக்கு மொத்தமாக இருந்த வரித் தொகையையே என் கட்டிடத்திற்கு தவறாக வரிவிதிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, என்னுடைய கட்டிடத்தை அளவீடு செய்து வரியை திருத்தி விதித்து கொடுக்கும்படி மாநகராட்சி ஆணையாளர் அவர்களுக்கும், மண்டல உதவி ஆணையாளர் அவர்களுக்கும் மனு செய்து கொண்டேன். என்னுடைய மனுவின் மீது நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் 120 சதுரடி ஒட்டு கட்டிடமுள்ள எனது பகுதிக்கு அரைவருட வரியாக ரூ.370/- என விதிப்பதற்கு

பதிலாக ரூ.1,477/- என 01.10.2023 முதல் தவறுதலாக வரிவிதிப்பு செய்து கணக்கீடு படிவம் அனுப்பப்பட்டுள்ளது.

வரிப்பிரிவினையின் போது, தனித்தனியாக வரிவிதிப்பு செய்ய தவறிய அதிகாரிகள் மீது ஆணையாளர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னுடைய கட்டிடத்திற்கு 01.10.2023 முதல் அரைவருட வரியாக ரூ.370/- என வரித்திருத்திய கணக்கீட்டுப் படிவத்தை சார்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கும்படி பணிவுடன் பிரார்த்திக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

2. மேற்கண்ட புகார் மனுவின் மீதான அறிக்கையை அனுப்புமாறு இம்முறைமன்ற நடுவ 04.06.2025 நாளிட்ட அறிவிப்பு மூலம் மதுரை மாநகராட்சி மண்டலம் 4-ன் உதவி ஆணையரிடம் கோரப்பட்டது.

3. மதுரை மாநகராட்சி, மண்டலம் 4 (தெற்கு)-ன் உதவி ஆணையர் தனது 18.08.2025 நாளிட்ட கடிதம் எண் Z4B4/002565/2025-ன் அறிக்கையில் கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“மதுரை மாநகராட்சி மண்டலம்-4 (தெற்கு) பொது அதிகார அமைப்பு எல்லைக்குட்பட்ட வார்டு-46 கதவு எண்6, மைனா தெப்பக்குளம் 3-வது லயன், திரு. T.K. சுப்பிரமணியன் என்பவரின் 18.02.2025 நாளிட்ட மனு பரிசீலனை செய்யப்பட்டு, மதுரை மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு) அலுவலக 24.04.2025 நாளிட்ட கடிதத்தில் சொத்துவரிக்கு தரைதளம் 120 (LR) ச.அடி செய்து அரையாண்டு வரித்தொகை ரூ.1477/- மற்றும் அபராதத் தொகை ரூ.60/- ஆக மொத்தம் ரூ.1537/- வரிவிதிப்பு செய்யப்பட்டு நோட்டீஸ் சார்பு செய்யப்பட்டது. 01.10.2023 முதல் பொதுவரி சீராய்வின் அடிப்படையில் வரித்தொகை நிர்ணயம் செய்ததை ஆட்சேபணை செய்து தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் மூலம் முறையீடு செய்தது தொடர்பாக திரு. T.K. சுப்பிரமணியன் என்பவரது மனுவின் மீது கீழ்க்கண்ட விவரங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நேர்வில் 01.04.2022 முதல் பொதுவரி சீராய்வு மேற்கொள்ள பொது மக்கள் அறியும் வகையில் 13.04.2022 தினத்தந்தி நாளிதழில் சொத்துவரி பொதுவரி சீராய்வு குறித்து ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபணைகள் கோரி விளம்பரம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து வரப்பெற்ற ஆலோசனைகள், ஆட்சேபணைகள் பரிசீலிக்கப்பட்டு, மதுரை மாநகராட்சி மாமன்ற தீர்மானம் எண் 33 நாள் 23.06.2022 அடிப்படையிலும், மதுரை மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு எண் 19 அடிப்படையிலும், அரசாணை எண் G.O. (MS) No.53 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அடிப்படையிலும் பொது சீராய்வு 01.04.2022 முதல் நடைமுறைப்படுத்த ஆணையிடப்பட்டுள்ளது.

இந்நேர்வில் மனுதாரரின் வரிவிதிப்பு முற்றிலும் குடியிருப்பு பயன்பாட்டு நிலையில் உள்ளது. (மதுரை மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு பக்கம்-3 வரிசை எண் 5 எண்49-ல் வெளியிடப்பட்டுள்ளது)

எனவே, மதுரை மாநகராட்சி மாமன்ற தீர்மானம் அரசாணையின் வழிகாட்டுதலின் அடிப்படையிலும் வரித் தொகை நிர்ணயம் செய்யப்பட்டது சரியானதாகும். வரி நிர்ணயம் செய்யப்பட்ட கணக்கீட்டு படிவம் இணைக்கப்பட்டுள்ளது. மனுதாரர் குறிப்பிட்ட பழைய வீட்டின் வணிக உபயோகத்தில் உள்ள தற்போதைய சொத்துவரி ரூ.1469/-, குடியிருப்பு உபயோகத்தில் உள்ள தற்போதைய சொத்து வரி ரூ.9,316/- மனுதாரர் புதிதாக மனு செய்து

வரிவிதிப்பு செய்ய கோரியதன் அடிப்படையில் மேற்கண்ட மாமன்ற தீர்மானம் மற்றும் அரசாணையின்படி செய்யப்பட்டுள்ள வரி விதிப்பு சரியானதாகும். ஆட்சேபணை குறித்த மனுதாரரின் கோரிக்கை ஏற்க வழிவகையில்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் நகராட்சி நிர்வாக இயக்குநரின் 01.04.2022 நாளிட்ட சுற்றறிக்கை எண் 40032/2012/ஆர்1 மற்றும் அரசு கடித எண் 38279/தேர்தல்/2006-2 நாள் 01.02.2008 ஆனது நகராட்சி உள்ளாட்சி அமைப்புக்கு மட்டும் பொருந்தும்.” எனத் தெரிவித்துள்ளார்.

4. இம்மனு தொடர்பாக மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் ஆகியோரை தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் 03.12.2025 அன்று நடைபெறும் நேரடி விசாரணைக்கு ஆஜராகுமாறு 12.11.2025 நாளிட்ட அழைப்பாணைகள் அனுப்பப்பட்டன.

5. இந்நிலையில், மதுரை மாநகராட்சி, மண்டலம் 4 (தெற்கு)-ன் உதவி ஆணையர் தனது 28.11.2025 நாளிட்ட மற்றொரு கடிதம் எண்.Z4B4/002565/2025-ன் அறிக்கையில் கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“மதுரை மாநகராட்சி மண்டலம்-4 (தெற்கு) பொது அதிகார அமைப்பு எல்லைக்குட்பட்ட வார்டு-46 வரி விதிப்பு எண் 115/046/901728-க்கு கதவு எண் 6, மைனா தெப்பக்குளம் 3-வது லயன், உரிய மனுதாரரின் 19.04.2025 நாளிட்ட மனு பரிசீலனை செய்யப்பட்டு, சொத்துவரிக்கு தரைதளம் 120 (LR) ச.அடிக்கு அரையாண்டு வரித்தொகை ரூ.1477/- மற்றும் அபராதத் தொகை ரூ.60/- ஆக மொத்தம் ரூ.1537/- வரிவிதிப்பு செய்யப்பட்டு நோட்டீஸ் சார்பு செய்யப்பட்டது. 01.10.2023 முதல் பொதுவரி சீராய்வின் அடிப்படையில் வரித்தொகை நிர்ணயம் செய்ததை ஆட்சேபணை செய்து தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் மூலம் முறையீடு செய்தது தொடர்பாக திரு. T.K. சுப்பிரமணியன் என்பவரது மனுவின் மீது கீழ்க்கண்ட விவரங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நேர்வில் 01.04.2022 முதல் பொதுவரி சீராய்வு மேற்கொள்ள பொது மக்கள் அறியும் வகையில் 13.04.2022 தினத்தந்தி நாளிதழில் சொத்துவரி பொதுவரி சீராய்வு குறித்து ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபணைகள் கோரி விளம்பரம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து வரப்பெற்ற ஆலோசனைகள், ஆட்சேபணைகள் பரிசீலிக்கப்பட்டு, மதுரை மாநகராட்சி மாமன்ற தீர்மானம் எண் 33 நாள் 23.06.2022 அடிப்படையிலும், மதுரை மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு எண் 19 அடிப்படையிலும், அரசாணை எண் G.O. (MS)No.53 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அடிப்படையிலும் பொது சீராய்வு 01.04.2022 முதல் நடைமுறைபடுத்த ஆணையிடப்பட்டுள்ளது.

இந்நேர்வில் மனுதாரரின் வரிவிதிப்பு முற்றிலும் குடியிருப்பு பயன்பாட்டு நிலையில் உள்ளது. (மதுரை மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு பக்கம்-3 வரிசை எண் 5 எண்49-ல் வெளியிடப்பட்டுள்ளது)

எனவே, மதுரை மாநகராட்சி மாமன்ற தீர்மானம் மற்றும் அரசாணையின் வழிகாட்டுதலின் அடிப்படையிலும் வரித் தொகை நிர்ணயம் செய்யப்பட்டது. கணக்கீட்டு தாள் இணைக்கப்பட்டுள்ளது என்ற விபரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும் நகராட்சி நிர்வாக இயக்குநரின் 01.04.2022 நாளிட்ட சுற்றறிக்கை எண் 40032/2012/ஆர்1 மற்றும் அரசு கடித எண் 38279/தேர்தல்/2006-2 நாள் 01.02.2008 ஆனது நகராட்சிக்கு மட்டும் பொருந்தும். மேற்கண்ட வரிவிதிப்பிற்கு வரி நிர்ணயம் செய்யப்பட்ட கணக்கீட்டுத் தாள் இணைக்கப்பட்டுள்ளது.

மனுதாரர் புதிதாக மனு செய்து வரி விதிப்பு செய்யக் கோரியுள்ளதின் அடிப்படையில் புதிய வரி விதிப்பு அடிப்படையில் மாமன்ற தீர்மானம் மற்றும் அரசாணைகளின்படி வரிவிதிப்பு செய்யப்பட்டுள்ளது சரியானதாகும். எனவே மனுதாரரின் கோரிக்கை ஏற்கத்தக்கதல்ல என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

6. மனுதாரர் திரு. T.K. சுப்பிரமணியன் என்பவர் 03.12.2025 அன்று தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் நடைபெற்ற விசாரணையில் ஆஜராகவில்லை.

7. எதிர்மனுதாரர் சார்பில் மதுரை மாநகராட்சி, மண்டலம் 4-ன் உதவி வருவாய் அலுவலர் மற்றும் வருவாய் உதவியாளர் (பொ) ஆகியோர் 03.12.2025 அன்றைய நேரடி விசாரணையில் ஆஜராகி கீழ்க்கண்டவாறு தங்களது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.

“மதுரை மாநகராட்சி மண்டலம்-4 (தெற்கு) வார்டு-46 கதவு எண்6, மைனா தெப்பக்குளம் 3-வது லயன், 18.02.2025 நாளிட்ட மனு பரிசீலனை செய்யப்பட்டு, 24.04.2025 நாளிட்ட கடிதத்தில் தரைதளம் 120 (LR) ச.அடிக்கு 1.10.2023 முதல் சொத்துவரி அரையாண்டு வரித்தொகை ரூ.1477/- மற்றும் அபராதத் தொகை ரூ.60/- ஆக மொத்தம் ரூ.1537/- வரிவிதிப்பு செய்யப்பட்டு நோட்டீஸ் சார்பு செய்யப்பட்டு மனுதாரர் 2025-2026 அரையாண்டு வரை சொத்துவரி செலுத்தியுள்ளார்.

இந்நேர்வில் 01.04.2022 முதல் பொதுவரி சீராய்வு மேற்கொள்ள பொது மக்கள் அறியும் வகையில் 13.04.2022 தினத்தந்தி நாளிதழில் சொத்துவரி பொதுவரி சீராய்வு குறித்து ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபணைகள் கோரி விளம்பரம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து வரப்பெற்ற ஆலோசனைகள், ஆட்சேபணைகள் பரிசீலிக்கப்பட்டு, மதுரை மாநகராட்சி மாமன்ற தீர்மானம் எண் 33 நாள் 23.06.2022 அடிப்படையிலும், மதுரை மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு எண் 19 அடிப்படையிலும், அரசாணை எண் G.O. (MS)No.53 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அடிப்படையிலும் பொது சீராய்வு 01.04.2022 முதல் நடைமுறைபடுத்த ஆணையிடப்பட்டுள்ளது.

மனுதாரரின் வரிவிதிப்பு முற்றிலும் குடியிருப்பு பயன்பாட்டு நிலையில் உள்ளது. அதன் அடிப்படையில் சொத்துவரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பதை இம்முறை மன்ற நடுவர் அவர்களுக்கு பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் நகராட்சி நிர்வாக இயக்குநரின் 01.04.2022 நாளிட்ட சுற்றறிக்கை எண் 40032/2012/ஆர்1 மற்றும் அரசு கடித எண் 38279/தேர்தல்/2006-2 நாள் 01.02.2008 ஆனது நகராட்சி உள்ளாட்சி அமைப்புக்கு மட்டும் பொருந்தும் என்பதை இம்முறை மன்ற நடுவர் அவர்களுக்கு பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.”

8. முறையீட்டு மனுதாரரின் புகார் மனு, எதிர்மனுதாரரான மதுரை மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு), உதவி ஆணையரின் அறிக்கைகள் மற்றும் உதவி வருவாய் அலுவலர் மற்றும் வருவாய் உதவியாளர் (பொ) ஆகியோரின் வாக்குமூலம் ஆகியவை இம்முறைமன்ற நடுவத்தால் கவனமுடன் பரிசீலிக்கப்பட்டு கீழ்க்கண்ட விவரங்கள் கண்டறியப்பட்டன:-

“மதுரை மாநகராட்சி, மண்டலம் எண் 4, வார்டு எண் 46, கீழ்வெளி வீதி, மைனாத்தெப்பக்குளம் 3வது சந்து, கதவு எண் 6, வரிவிதிப்பு எண் 115/046/901728க்குட்பட்ட மனை வீடு மனுதாரரின் தாயார் T.K. சாவித்திரி அம்மாள் பெயரில் இருந்தது என்பதும், தனது தாயார் உயிருடன் இருக்கும்போது, வீட்டின் 825 சதுரடி பரப்புள்ள கட்டிடத்தை T.M. பிரதீபா, T.R. மகேந்திரன் ஆகியோருக்கு கிரையம் செய்யப்பட்டு, மீதமிருந்த 120 சதுரடி ஒட்டுக்கு கட்டிடம் தனக்கு தான செட்டில்மென்ட் மூலம் வழங்கப்பட்டது என்பதும், வரிப்பிரிவினையின் போது, தனித்தனியாக வரிவிதிப்பு செய்யாமல் T.M. பிரதீபா, T.R. மகேந்திரன் ஆகியோருக்கு வரிப்பிரிவினையில் புதிய வரிவிதிப்பும், 120 சதுரடி ஒட்டு கட்டிடத்திற்கு தவறாக வரிவிதிப்பு செய்யப்பட்டுள்ளதால், தன்னுடைய கட்டிடத்தை அளவீடு செய்து வரியை திருத்தி விதித்து கொடுக்கும்படி மதுரை மாநகராட்சிக்கு அளிக்கப்பட்ட மனுவின் மீது நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் 120 சதுரடி ஒட்டு கட்டிடமுள்ள தனது பகுதிக்கு அரைவருட வரியாக ரூ.370/- என வரி விதிப்பதற்கு பதிலாக ரூ.1,477/- என 01.10.2023 முதல் தவறுதலாக வரிவிதிப்பு செய்து கணக்கீடு படிவம் அனுப்பப்பட்டுள்ளது என்பதும், வரிப்பிரிவினையின் போது, தனித்தனியாக வரிவிதிப்பு செய்ய தவறிய அதிகாரிகள் மீது ஆணையாளர் நடவடிக்கை எடுத்து, தன்னுடைய கட்டிடத்திற்கு 01.10.2023 முதல் அரைவருட வரியாக ரூ.370/- என திருத்திய வரி கணக்கீட்டுப் படிவத்தை சார்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கும்படி கோரியிருப்பது மனுதாரரின் மனுவிலிருந்து அறிய முடிகிறது.

மதுரை மாநகராட்சி மண்டலம்-4 (தெற்கு) வார்டு-46, மைனாத்தெப்பக்குளம் 3-வது லயன், கதவு எண் 6க்கு உரிய மனுதாரரின் மனு பரிசீலனை செய்யப்பட்டு, தரைதளம் 120 (LR) ச.அடிக்கு 1.10.2023 முதல் சொத்துவரி அரையாண்டு வரித்தொகை ரூ.1477/- மற்றும் அபராதத் தொகை ரூ.60/- ஆக மொத்தம் ரூ.1537/- வரிவிதிப்பு செய்யப்பட்டு நோட்டீஸ் சார்பு செய்யப்பட்டு, மனுதாரர் 2025-2026 அரையாண்டு வரை சொத்துவரி செலுத்தியுள்ளார் என்பதும், இந்நேர்வில் மதுரை மாநகராட்சி மாமன்ற தீர்மானம் எண் 33 நாள் 23.06.2022 அடிப்படையிலும், மதுரை மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு எண் 19 அடிப்படையிலும், அரசாணை எண் G.O. (MS)No.53 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அடிப்படையிலும் பொது சீராய்வு 01.04.2022 முதல் நடைமுறைபடுத்த ஆணையிடப்பட்டுள்ளது என்பதும், நகராட்சி நிர்வாக இயக்குநரின் 01.04.2022 நாளிட்ட சுற்றறிக்கை எண் 40032/2012/ஆர்1 மற்றும் அரசு கடித எண் 38279/தேர்தல்/2006-2 நாள் 01.02.2008 ஆனது நகராட்சி உள்ளாட்சி அமைப்புக்கு மட்டும் பொருந்தும் என்பதும், மனுதாரரின் வரிவிதிப்பு முற்றிலும் குடியிருப்பு பயன்பாட்டு நிலையில் உள்ளது என்ற அடிப்படையில், அரசின் கொள்கை முடிவின்படி வெளியிடப்பட்ட மேற்கண்ட அரசாணையின்படி வரிவிதிக்கப்பட்டுள்ளது என்பதும், மதுரை மாநகராட்சி மண்டலம் 4ன் உதவி ஆணையரின் அறிக்கை மற்றும் உதவி வருவாய் அலுவலர், வருவாய் உதவியாளர் (பொ) ஆகியோரின் வாக்குமூலம் ஆகியவற்றின் மூலம் அறிய முடிகிறது.

இந்நேர்வில், மனுதாரரின் வீட்டிற்கு விதிக்கப்பட்ட சொத்துவரியானது அரசாணை (நிலை) எண் 53, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (MA.IV) துறை, நாள் 30.03.2022-ன்படியும், மாமன்ற தீர்மானம் எண்.33, நாள் 23.06.2022ன்படியும், மதுரை மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு எண் 19, நாள் 28.06.2022-ன்படியும், மனுதாரருக்கு விதிக்கப்பட்ட சொத்துவரி அரசின் கொள்கை

முடிவின் அடிப்படையில் உள்ளது என்று அறிய முடிவதால், மனுதாரரின் மனு மீது இம்முறைமன்ற நடுவத்தால் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியம் எழவில்லை என்று இம்முறைமன்ற நடுவம் முடிவு செய்து அவ்வாறே ஆணையிடுகிறது.

2026-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 02-ஆம் நாள் என்னால் கையொப்பமிடப்பட்டு அலுவலக முத்திரையுடன் இவ்வாணை வெளியிடப்படுகிறது.

(ஒப்பம்)

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர்

பெறுநர்

- (1) திரு. T.K. சுப்பிரமணியன்,
கதவு எண் 6,
மைனாத்தெப்பக்குளம் 3வது தெரு,
கீழவாசல், மதுரை-625 001.
- (2) ஆணையர்,
மதுரை மாநகராட்சி,
தல்லாகுளம், மதுரை-625 002.
- (3) உதவி ஆணையர்,
மண்டலம் 4 (தெற்கு),
மதுரை மாநகராட்சி,
CMR ரோடு, மதுரை 09.
- (4) நகராட்சி நிர்வாக இயக்குநர்,
நகராட்சி நிர்வாக இயக்குநரகம்,
எண் 75 சாந்தோம் நெடுஞ்சாலை
இராஜா அண்ணாமலைபுரம்,
சென்னை 600 0028.
- (5) இணை இயக்குநர்/ஒருங்கிணைப்பாளர் (Nodal Officer),
நகராட்சி நிர்வாக இயக்குநரகம்,
எண் 75 சாந்தோம் நெடுஞ்சாலை,
இராஜா அண்ணாமலைபுரம்,
சென்னை 600 0028.

நகல்:

மாண்புமிகு முறைமன்ற நடுவரின் தனிச்செயலர்,
இ.கோ / உதிரி.

//ஆணைப்படி / அனுப்பப்படுகிறது//



ச.ச. சுவாமிநாதன்
5/1/26
செயலாளர்
2026
5/1/26